

வியாபார வாடிக்கையாளர்களுக்கான தனிநபர் கடன்

வியாபார வாடிக்கையாளர்களின் வீடமைப்பு, கல்வி, வாகனங்களைக் கொள்வனவு செயத்தல் மற்றும் ஏனைய தனிநபர் தேவைகளுக்காக கடன் வசதிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

விசேட பயன்கள்

- போட்டி ரீதியான வட்டிவீதம்
- நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த மீளச் செலுத்தும் திட்டம்
- தேவையெனில், கடன் தொகையை மீளச் செலுத்துவதை ஆரம்பிப்பதற்காக சலுகைக் காலமொன்றை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியும்
- ஆகக் குறைந்த பத்திரங்கள்
- தளர்வான நிபந்தனைகள்

தகுதி

- முக்கியமாக வாடிக்கையாளரின் மீளச் செலுத்தும் ஆற்றலுக்கு உட்பட்டு கடன்வசதிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்
- வியாபார பதிவுச் சான்றிதழ் மற்றும் சாத்தியமான முறையிலான வியாபாரம் ஒன்று இருக்க வேண்டும்
- எமது வங்கியில் அல்லது வேறு ஏதேனும் ஒரு வங்கியில் முழுமையாக 6 மாதங்கள் திருப்திகரமான முறையில் பேணப்படுகின்ற நடைமுறைக் கணக்கொன்றை வைத்திருக்கும் வாடிக்கையாளராக அல்லது ஆற்றல் வளமிக்க வாடிக்கையாளராக இருக்க வேண்டும்.

கடன் தொகையின் அளவு

- வாடிக்கையாளரின் தேவை, பங்களிப்பு, நோக்கம், மீளச் செலுத்தும் ஆற்றல் மற்றும் கடனைப் பெற்றுக்கொள்ளுவதற்கு உள்ள தகுதி என்பவற்றைப் பொறுத்தமைந்துள்ளது.

வட்டி வீதம்

- மக்கள் வங்கியின் இணையத்தளம் - www.peoplesbank.lkஇற்குள் பிரவேசித்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்

மீளச் செலுத்தும் காலம்

- இந்தக் கடன் தொகையை குறுகிய கால, மத்திய கால அல்லது நீண்ட கால அடிப்படையில் மீள் செலுத்த முடியும்
- உடன்பட்ட மீளச் செலுத்தும் திட்டத்திற்கு அமைவாக மாதாந்த தவணைப் பணம் என்ற வகையில் செலுத்த முடியும்

கட்டணங்கள், தரகு, வட்டி போன்றவை

- நிலையான மற்றும் வேறுபடும் வட்டி வீதம்
- நிலுவை தவணைப் பணத்திற்காக தண்டனை வட்டி
- கடன் தயாரிப்பு கட்டணம்
- உடன்படிக்கை செய்து கொண்ட காலத்திற்கு முன்னர் கடன் தொகையைச் செலுத்தி முடிக்கும்போது அறவிடப்படுகின்ற கடன் தொகையை முன்கூட்டியே செலுத்தி முடிக்கும் கட்டணம்
- மதிப்பீட்டு கட்டணம் (ஏற்புடையதாக இருந்தால் மாத்திரம்)
- சட்ட கட்டணம் (ஏற்புடையதாக இருந்தால் மாத்திரம்)
- அரசு முத்திரைக் கட்டணம் (ஏற்புடையதாக இருந்தால் மாத்திரம்)
- காப்புறுதி தவணைப் பணம் (ஏற்புடையதாக இருந்தால் மாத்திரம்)

விண்ணப்பிக்கும் முறை

- நாடு முழுவதும் அமைந்துள்ள அண்மித்த கிளைக்கு அல்லது சேவை நிலையத்திற்கு பிரவேசித்து கடன் வசதிக்காக விண்ணப்பிக்க முடியும்

நியதிகளும் நிபந்தனைகளும்

- தற்போதைய வியாபார செயலாற்றுகை மற்றும் நிதியியல் மதிப்பீட்டுக்கு உட்பட்டு கடன் வசதிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
- நிதி வசதிகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போது வங்கி ஏற்றுக்கொள்ளக் கூடிய பிணைப்பொறுப்புகளை வழங்குவதை, பொதுவாக வாடிக்கையாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது
- கடன் வசதிகளை எடுத்துக்கொள்ளும்போது கொடுகடன் தகவல் பணியக (CRIB) கடப்பாடு என்பவை பரிசோதிக்கப்படும்
- கடன் வசதிகள் சம்பந்தப்பட்ட தகவல்கள், நியதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பவை கால மாற்றத்திற்கு உள்ளாகும். ஆகவே, புதிய தகவல்கள், நியதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பவை பற்றி அறிந்துகொள்ளுவதற்காக அருகில் உள்ள கிளையுடன் தொடர்புகொள்ளுவது பொருத்தமானதாகும்.

முறைப்பாடுகளைக் கையாளும் நடவடிக்கைமுறை

- வாடிக்கையாளர்களுக்கு info@peoplesbank.lkஇன் ஊடாக முறைப்பாடுகளை எமக்கு அனுப்ப முடியும்
- குறித்த கிளை, பிராந்திய தலைமை அலுவலகம் அல்லது தலைமை அலுவலகம் என்பவற்றிற்கு எழுத்துமூல கோரிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க முடியும்
- குறித்த கிளை, பிராந்திய தலைமை அலுவலகம் அல்லது தலைமை அலுவலகம் என்பவற்றை அழைப்பதன் மூலமும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்

மேலதிக தகவல்கள்

- அழைப்பு நிலையம் - 1961
- தலைமை அலுவலகம் - 0112481481